

என்தாவன் 10 முக்கிய குறிப்புகள்

1. மாணவ நிகழ்ச்சிநிரல் (student agenda) தினமும், வியாழன் அடைவையை(folder) வாரம் ஒரு முறையும் தவறாமல் கவணிக்கவும்.இவை இரண்டும் பெற்றோர் மற்றும் ஆசிரியைக்கான முக்கிய தகவல் பறிமாற்று வழி.வியாழன் வரும் அடைவையில் பள்ளியில் நடைபெறயிருக்கும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பும், தங்கள் பிள்ளைகளின் மாணவ மதிப்பீடும் இடம் பெரும்.
- 2.நீங்கள் பள்ளிக்கு பல வழிகளில் உதவலாம். இதற்கான தகவலை பள்ளி அலுவலகத்திலோ, உங்கள் பிள்ளையின் ஆசிரியையிடமோ அல்லது பி.டி.ஏ குழுவிடமோ பெறலாம். பி.டி.ஏ குழுவிலும் சேர்ந்து, என்றாவது ஒரு நாள் என்ற விகிதத்தில் கூட உதவலாம்.இதற்கு ஆங்கில மொழித்திறன் அவசியமில்லை.
- 3.பள்ளி இணையதளமான: <http://schools.cms.k12.nc.us/endhavenES> என்ற முகவரியில் செய்திகள், ஆசிரியையின் மின் அஞ்சல், விக்கிபீடியா பக்கங்களை (மாணவ வீட்டுப்பாடம் மற்றும் தகவல்கள் இடம்பெருமிடம்) சரி பார்க்கவும்.ஏனெனில் அவ்வப்பொழுது பள்ளி இணையதளம் மேம்படுத்தப்படுகிறது.
4. உங்கள் மின் அஞ்சல் முகவரியையும், தொலைப்பேசி எண்ணையும் ஆசிரியையிடமும், பள்ளி அலுவலகத்திலும் பதிவு செய்யவும்.அப்பொழுதுதான் நீங்கள் வகுப்பு டோஜோ, மாணவ மதிப்பீடு மின் அஞ்சல் போன்ற தகவல் பரிமாற்று தளங்களில் இடம்பெற முடியும்.
- 5.நீங்கள் மாணவருடன் உணவருந்தவோ, பள்ளி ஆசிரியையை சந்திக்கவோ பள்ளி வரும் பொழுது புகைப்பட சான்றிதழுடன் வரவும்.அவையின்றி நீங்கள் பார்வையாளராக பதிவு செய்ய இயலாது.
- 6.என்தாவன் உங்கள் மொழியில் பேச முடியும்:உங்களுக்கு ஆங்கிலம் வசதியாக இல்லாவிடில் பள்ளி, மொழிபெயர்ப்பாளர் ஒருவரை உங்களது எல்லா ஆசிரியையுடனான சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யும்.
- 7.பவர்சூல்(power school) இணையதளத்தில் உள்ளுழைகையில் உங்கள் மாணவ மதிப்பீட்டை ஆன்லைனில் காணலாம்.அதற்கான மாணவ குறியீடுகளை பள்ளி அலுவலகத்தில் பெறலாம்.
8. பள்ளி காலை 8.15கிற்கு தொடங்குகிறது.பள்ளி மணி ஒலிக்கும்பொழுது உங்கள் பிள்ளை வகுப்பறையில் இல்லாவிடில், நீங்கள் உங்கள் பிள்ளையுடன் பள்ளி அலுவலகம் சென்று சைன் இன் (sign in) செய்திட வேண்டும்.
- 9.நீங்கள் உங்கள் குழந்தையுடன் உணவருந்த விரும்பினால், அதற்கான வழிமுறைகளை உங்கள் வகுப்பு ஆசிரியரிடம் கேட்டுப் பெறலாம்.

10. பள்ளி சம்மந்தமான எவ்வித தகவலுக்கும், கேள்விகளுக்கும், நீங்கள் வகுப்பு ஆசிரியரையோ, பள்ளி ஆலோசகரையோ (பள்ளி இணையதளத்தில் உள்ள மிண் அஞ்சல் மூலம்) எவ்வித தயக்கமின்றி தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி